

நவீன உலகில் பண்டைய போர்வீரன் - பூஜா என்டர்டெயின் மென்ட்டின் பிரம்மாண்ட பன்மொழி பான-இந்தியா படைப்பான் ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கூர்

சென்னை, 22 மார்ச்

ச வால்களையும் பொழுது போக்கு அமரத்துவம் கொண்ட இருக்கும் இப்படத்தில் கதாபாத்திரங்கள் வரையில் நடிக்கின்றனர்.

சுடம் குறித்து உருவாகும் 'கங்கா தேவி' மறப்பதில்லை' பாணியில் சில மறு ஜென்மக் கதையாக சினிமாஸ் - கே.என்.பூ மினாதன், இயக்கக் கம் ; மில்கா செல்வகுமார், இசை ; வித்யா சரண், ஒளிப்பதிவு ; சுரேஷ், படத்தொகுப்பு ; ஸ்ரீகாந்த், பாடல் ; வ.கருப்பன் மதி, நடனம் ; கலா, அசோக் ராஜா,

சுடம் குறித்து உருவாகும் 'கங்கா தேவி' மறப்பதில்லை' பாணியில் சில மறு ஜென்மக் கதையாக சினிமாஸ் - கே.என்.பூ மினாதன், இயக்கக் கம் ; மில்கா செல்வகுமார், இசை ; வித்யா சரண், ஒளிப்பதிவு ; சுரேஷ், படத்தொகுப்பு ; ஸ்ரீகாந்த், பாடல் ; வ.கருப்பன் மதி, நடனம் ; கலா, அசோக் ராஜா,

சுடம் குறித்து உருவாகும் 'கங்கா தேவி' மறப்பதில்லை' பாணியில் சில மறு ஜென்மக் கதையாக சினிமாஸ் - கே.என்.பூ மினாதன், இயக்கக் கம் ; மில்கா செல்வகுமார், இசை ; வித்யா சரண், ஒளிப்பதிவு ; சுரேஷ், படத்தொகுப்பு ; ஸ்ரீகாந்த், பாடல் ; வ.கருப்பன் மதி, நடனம் ; கலா, அசோக் ராஜா,

சுடம் குறித்து உருவாகும் 'கங்கா தேவி' மறப்பதில்லை' பாணியில் சில மறு ஜென்மக் கதையாக சினிமாஸ் - கே.என்.பூ மினாதன், இயக்கக் கம் ; மில்கா செல்வகுமார், இசை ; வித்யா சரண், ஒளிப்பதிவு ; சுரேஷ், படத்தொகுப்பு ; ஸ்ரீகாந்த், பாடல் ; வ.கருப்பன் மதி, நடனம் ; கலா, அசோக் ராஜா,

அஜித், சூர்யா, தனுஷ், விஷால், அல்லு அரஜன் என ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களோடு அகில இந்திய திரையுலகையே தன் இசையால் கலக்கும் தேவி பூர்ணி பிரசாத்

சென்னை, 22 மார்ச்

‘குமரன் சினிமாஸ் தயாரிப்பில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாணியில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் ‘கங்கா தேவி’

சென்னை, 22 மார்ச்



ரைம் கலந்த திரில்லர் நடுக்கின்றனர். சூப்பர் பெண்ணும் எப்படி கணேஷ், மொட்ட வைதயாக இது சுப்பராயன், மொட்ட எதிர்கொள்கிறார்கள் ராஜேந்திரன், சூப்பர் குவாகிறது ராஜேந்திரன், மற்றும் என்பதும் தான் இந்த சுப்பராயன், சாய் தீனா முத்தும் வர்.

கதாநாய்கியை சாயதனா ஆகுமோர படத்தனக்கதை. மற்றும் பலர். மையப்படுத்தி உருவாக வில்லன் ' நெஞ்சம் தொழில் நுட்பக் கிருக்கும் இப்படத்தில் கதாபாத்திரங்களில் மறப்பதில்லை' பாணியில் கலைஞர்கள் விவரம், காநாய்கியாக மஹானா நடிக்கின்றனர். மூன்றாவது மஹாயார கயாரிப்பு ; குமரன்

துக்கிறார். 'கருமேகங்கள் வலைகின்றன', 'வரலாம் பா' உள்ளிட்ட சில படங்களில் இவர் திட்டத்துள்ளார். யோசி பாபு ரக்கிய கதாபாத்திரத்தில் வர்த்தினார். அதை முறையொட்டி கீழ்க்கண்ட பட்டினம் கொடுத்தார்.

ஒட்டு
நடத்தில் நடித்த ரிஷி
வித்விக் கதாநாயகனாக
நடிக்கிறார். நளினி முக்கிய
வெட்டத்தில் நடிக்க ஆர்த்தி,
ணேஷ் இருவருமே இந்த
நடத்தில் முதன்முறையாக
ணவன் மனைவியாக
இணைந்து நகைச்சவை
தாபாத்திரங்களி வல
உருவாகிறது. ஒரு ஜமீன்
குடும்பத்திற்கு மருமகளாக
வரப்போகும் பென் அந்த
வீட்டிற்குள் நுழைய,
அடுத்துத் துப்பு பல
பிரச்சினைகள் கள்
நடக்கின்றன. அதற்கு
காரணம் யார் என்பதும்
அதை ஜமீன்
குடும்பத்தினரும் அந்த

வருமதமிழ்ப்
புத்தாண்டு பிறந்ததும்
பழனி அருகே உள்ள
நெய்க்காரன் பட்டியில்
இப்படத்தின் முதற்கட்ட
படப்பிடிப்பு துவங்க
உள்ளது. இதை அடுத்து
பாலக்காடு அரண்மனை,
குற்றாலம், ஷைதராபாத்
பிரகாநத், பாடல் ;
வ.கருப்பன் மதி, நடனம் ;
கலா, அசோக் ராஜா,
லாரன்ஸ் சிவா, கலை ;
முத்துவேல், சண்டைப்
பயிற்சி ; சூப்பர்
சுப்பராயன், தயாரிப்பு
நிர்வாகம்: ஆர். ஜி. சேகர்.
காஸ்டிங் : தேஜா, மெக்கள்
தொடர்பு; ஏ.ஜான்.

செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் 53 ஆவது கல்லூரி ஆண்டு விழா

சென்னை, 22 மார்ச்
034 : இந்தை



சியத்தியை சங்க இலக்கியம், திருக்குறள், பாரதியார் ஷேக்ஸ்பியர் நாடகத்தில் பாடல்கள் மற்றும் இருந்து மேற்கொள் காட்டி

இந்தயாவில் முதன் முறையாக எமஜிஃஎம் ஹெலத்கேர - ன சாதனை! ஒரு ஜி டி பி நோயாளிக்கு இரத்தம் உறைவதில் உள்ள சிக்கல்களை சமாளித்து பக்கவாதத்தை தவிர்க்கும் மூன்று பைபாஸ் அறுவைசிகிச்சை

ரமலான் காலத்தில் நீரிழிவு நோயைத் திறம்பட நிர்வகிப்பதற்கான ஒரு வழிகாட்டி

சென்னை, 22 மார்ச் என்பதால், அவற்றை
2024: பிறை நிலவு கவனமாக பரிசீலிக்க
ரமலான் வருகையை கே வ ஸ் டு ம் .
அறிவிக்கும் நிலையில், ச ம நி லையான
உலகெங்கிலும் உள்ள ஊட்டச்சத்து
மில்லியன் கணக்கான திட்டத்துடன், நீரிழிவு
மக்கள் பிரார்த்தனை கே ந ர ய ா ல்
மற்றும் பிரதிபலிப்பின் பாதிக்கப்பட்டவர்களுக்
இரு மாத பயணத்தை கு வழக்கமான
மேற்கொள்கின்றனர். கண்காணிப்பு மிகவும்
இருப்பினும், நீரிழிவு முக்கியமானது .
கே ந ர ய ா ல் தொடர்ச்சியான
பாதிக்கப்பட்டவர்களுக் கு ஞ க ர ஸ்
கு, இந்த புனிதமான கண்காணிப்பு (சிஜிஎம்)
காலம் தனித்துவமான போன்ற ஊசியற்ற
சவால்களை சாதனங்களின்
முன்வகுகிறது . உதவியுடன்
இஸ்லாமியதுவமான துல்லியமான மற்றும்
நாட்காட்டியின் இந்த நிகழ்நேர இரத்த
புனிதமான மாதத்தில் கு ஞ க ர ஸ்
நல்வாழ்வைப் பதக் கே தாடர்ந்து
பேணுவதற்கு மதக் கே தாடர்ந்து
கட்டுமகளை கண்காணிக்கலாம்.
நிறைவேற்றுவது, இந்த நேரத்தில்
ஆரோக்கியத்தைப் புண்ணாவிரதம்
பொருத்தவரையில் இருப்பவர்களுக்கு
அச்சுறுத்தலாக சமச்சீர் உணவு மற்றும்
இருக்கலாம்.

விடியற்காலை முதல் கண் காணி ப்பு
குரியன் மறையும் வரை ஆகியவற்றின் கலவை
நோன்பு நோற்பது அவசியம், இது புனித
ரமலானின் மாதம் முழுவதும்
அடிப்படையாகும். இரத்த குஞக்கோஸ்
இருப்பினும், நீரிழிவு அளவை திறம்பட
நோயை நிர்வகிக்கும் நிர்வகிக்க உதவும்.

நபர்களுக்கு, உணவு சென்னை,
மற்றும் பானங்களைத் திராட்சேயில் உள்ள
தவிர்ப்பது இரத்த ஜெனம்
குஞக்கோஸ் டயப்ட்மெஸ்சன்டர்,
அளவுகளில் ஏற்ற பொது மருத்துவம்,
இறக்கங்களை டாக்டர்.ஜே.முபாரக்
ஏற்படுத்தும். ஆற்றல் அவர்கள், “சமீபத்திய
மட்டங்களை ஜெனம் ஆர்
நிலை நிறுத்தவும், ஆய்வின்படி,
உடலை பாதுகாக்கவும், இந்தியாவில் 101
சடங்குகளில் மில்லியன் மக்கள்
விடியலுக்கு முந்தைய நீரிழிவு நோயுடன்
உணவு மற்றும் மாலை வாழ்கின்றனர், இது
விருந்துகள் அடங்கும். பயனுள்ள
இருப்பினும், நீரிழிவு முழுமையான
நோயாளிகளுக்கு, இந்த நிர்வாகத்தின்
உணவுகள் திடீர் முக்கியத்துவத்தை
ஏற்றத்தாழ்வுகளை அடிக்கொடிட்டுக்
உருவாக்கக்கூடும் காட்டுகிறது.

A close-up photograph showing a person's arm and hand. The person is wearing a white t-shirt with blue stripes on the sleeve. They are holding a black glucose meter in their right hand, which has a silver watch on the wrist. On their left arm, there is a small, circular, light blue adhesive patch. The background is blurred, showing a bowl of fruit and some greenery, suggesting a home or restaurant setting.

முன் மற்றும் பந்தைய கூறுவார். முலை, தனந்பறகள் ஜி வெட்டு வே
துரித உணவுகளுடன் ர ம ல ா ன க் உணவுத் திட்டத்தில் சமநிலையைக்கொண்ட
தொடர்புடைய எந்த கடைப்பிடிக்கும்போது ச ரி ய ா ன ஒரு நிலையான உணவுத்
கு ஞ க் கே கா ஸ் தங்கள் நீரி ழிவு நடவடிக்கைகளை திட்டத்தைத்
எற்றத்தாழ்வுகளையும் நோயைக் கட்டுப்படுத்த எடுக்கவும், இந்தக் கைவத்திருப்பதை

அடையாளம் காணவும் நிர்வகி க்கு கவும் உதவுகிறது. சிலீனம் நுண்ணறி வைப்பயன்படுத்துவதன்மூலம், மக்கள் தகவலறிந்து உணவு முடிவுகளை எடுக்க முடியும். இது அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய நீரிழிவு குறிப்பிட்ட ஊட்டச்சத்து தேர்வுகளை மேற்கொள்ளலாம்,

உதவும் சில குறிப்புகள்:

- இரத்துக்கோஸ்** அளவை தொடர்ந்து கண்காணித்தல்: உங்கள் இரத்துக்கோஸ் அளவை தொடர்ந்து சரியான முறையில் ரீசார்ஜ் செய்யுங்கள்: பாரம்பரியத்தின் படி, பேரிச்சம்பழங்கள் மற்றும் பழங்களால் நேரத்தில் சர்க்கரை அளவை வகு குறிப்பிட்ட நேரத்தில் இரத்துக்கரை அளவை கண்காணிப்பதற்குப் பதிலாக நிகழ்நேர குளுக்கோஸ் அளவு தன்னீரைக் கால கட்டத்தில் முக்கியம். ஒட்டஸ்மல்டிகிரைன் ராட்டிகள் காய்கறிகள், பருப்பு (தால்), மற்றும் மீன்டோஃபு மற்றும் நட்டுபோன்ற புரதங்கள் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்..
- இப்தாரின் போது** (அல்லது செஹ்ரநேரத்திலும்) மாவை

நேர சிற்றுண்டியாக மனி நேரங்களில் தவிர்ப்பது எடுத்து வரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, சமார்த்தான் நிமிடங்களுக்கு எடுத்து வரியும் செய்யுங்கள். இதில் நடைபயிற்சி அல்லது யோகா ஆகியவையும் அடங்கும்.

4. உங்கள் உறக்க அட்டவணையை மேம்படுத்துங்கள் : ரமலான் பெரும்பாலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தாமதமாக தூங்குவதற்கு வழி வகுக்கும். இருப்பினும், போதுமான மணிநேரம் நல்ல தரமான தூக்கத்தைப் பெறுவது நல்ல ஆரோக்கியத்தை அணுகவும்.

3. உங்கள் பராமரிப்பது வழக்கியமானது. இது மக்கள் தூக்கமின்மையைத் தவிர்க்க உதவுகிறது, இது உங்கள் பசி அல்லது ஏக்க அளவை எதிர்மறை நோய் எதிர்ப்பு சுக்தி, வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்த குருக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்துவதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது, இது நீரிழிவு நோயை நிரவகிக்கும் போது அவசியம்.

ஆரோக்கியமாக
 இருப்பது நீரிழிவு
 நோயைக் கட்டுப்படுத்த
 ஒரு சிறந்த வழியாகும்.
 அதிக உழைப்பு மற்றும்
 தீவிரமான
 உடற்பயிற்சிகளை
 (சுறிப்பாக
 உண்ணாவிரதத்தின்
 கட்டசிசில

தொழில்நுட்ப ஆர்வமுள்ள இந்திய நுகர்வோருக்கு ஏஜ் மற்றும் ஹெப்பர் இணைப்பை சாம்சங் கொண்டுவர உள்ளது: சாம்சங் துணைத் தலைவர் மற்றும் சிதிரை, ஜே.ஹெச். ஹான் அறிவிப்பு

கோயமுத்தார், 22 அதன் தயாரி ப்பு
 மார்ச் 2024: சாம்சங் போர்ட்டிலோயா
 எலக்ட்ரானிக்ஸ் முழுவதும் அனுபவிக்க
 நிறுவனத்தின் துணைத் வருமாறு அவர்
 தலைவர், சிஇஒ மற்றும் வாடிக்கையாளர்களை
 டிவைஸ் எக்ஸ்பிரியன்ஸ் அழைத்தார்.

(டிஎக்ஸ்) பிரி வின் தலைவரான ஜாங்ஹீ (ஜேஹாச்) ஹான், மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் சாம்சங் பி கே சி டை முதன் முறையாக பார்வையிட்டார். இந்த ஸ்டோரின் திறப்பு மற்றும் அதன் தொழில்நுட்ப ஆர்வமுள்ள நூகர்வோருக்கு ஏஜமற்றும் உயர் இணைப்பைக் கொண்டு வருவதன் மூலம் இந்தியசந்தைக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக்காட்டுத் தொலைக்காட்சிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை சாம்சங்கின் சமீபத்திய ஏஜகண்டு பிடிப்புகளை

" ஏ ஜி ஆனது இணைக்கப்பட்ட தொழில்நுட்பங்களை மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்த உதவும், அதே நேரத்தில் எப்போதும் இடையீடு செய்யாமல்ல பின்னணி யில் இயங்கும். திறந்த ஒத்துழை முப்பின்மாதிரியுடன், ஏஜமற்றும் வைப்பர்இணைப்பை எங்கள் அனைத்து நூகர்வோருக்கும் கொண்டு வரிமுபுகிறோம். ஏஜக்கான் அடுத்த பெரிய வினை யாட்டு மைதானமாக இந்தியா உள்ளது, மேலும் எங்களின் முதன்மையான சாம்சங்பிகே சி ஸ்டோர் எங்களின் ஏஜஃபார் ஆல்' பார்வையின் உருவகமாகும், மேலும்



இது 'ஓன் சாம்சங்லைக் மறுவரையறை செய்யும் காட்சிப்படுத்தும். என்பதை ஸ்டோரின் பல்வேறு அனுபவிப்பார்கள்," மண்டலங்களில், என்று சாம்சங்நுகர்வோர் எங்களின் எலக்ட்ரானிக்ஸின் ஏஜைபார்வையை நிஜத்தில் காணலாம் (டிஎக்ஸ்) பிரிவின் மற்றும் அறிவார்ந்த, துணைத் தலைவர், சிறந்த அனுபவங்கள் சிஇதலைவர் ஜாங்ஹீ நாம் எப்படி (ஜேஹூச்) ஹான் வாழ்கிறோம் என்பதை அவர்கள் கூறினார்.

உலகளவில் இந்தியா ஸ் கே டா ரை அறிமுகப்படுத்தியது, அங்கு நூகர்வோர் 'ஓன் சாம்சங்' அனுபவத்தை அனுபவிக்க முடியும். இது சாம்சங்கி ன் சமீபத்திய ஏஜிகன் கண்டு பிடிப்பு கள்

” இந்தியாவில் தொழில்நுட்ப ஆர்வமுள்ள இளம்நுகர்வேவார் அதிக அளவில் உள்ளனர், மற்றும் நிறுவனத்தின் இணைக்கப்பட்ட சாதனங்களின் சூழல் அமைப்பை எவ்வாறு இயக்குகிறது என்பதைத்

அவர்கள் புதுமைகளை தெரிந்துகொள்ளலாம். உருவாக்க எங்களை நிறுவனம் 28 ஊக்குவிக்கின்றனர். ஆண்டு சுக்ரூம்மேலாக இந்தியாவில் இங்கு, ஏஜி போன்ற செயல்பட்டு வருகிறது, அதிநவீன தொழில்நுட்பங்களை 1995 ஆம் ஆண்டு உலகிற்குக் கொண்டு இங்கு செயல்படத் தொடங்கியது. சாம்சங் வர, ஆயிரக்கணக்கான இளம், ஆர்வமுள்ள இரண்டு இளைஞர்கள் எங்கள் ஆர் & டி மையங்களில் அதிநவீன உற்பத்தி ஆலைகள், மூன்று பணி புரி கின்றனர். ஆர்ட்டிகல்கள் நினைத்து ஆர்ட்டிகல்கள் நிறுவனம் மற்றும் ஒரு நாங்கள் பெருமை வடிவில் வருகிறது, ஆயிரக்கணக்கான கொள்கிறோம்," வெளைக்கு என்றார் ஹான் அவர்கள்.

அமர்த்தும் வகையில்
இந்தியா மீதான அதன்
ஆழம் நடத்த அரப்பணி பைபத்
தொடர்ச்சிறது.

சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா நடைபெற்றது

சென்னை, 22 மார்ச்
2 0 2 4 :
த மிழ் மெ பா மி யி ன்
மு த் த பா ய் ப் பா ய்
இயலுக்கு மொழியரசி
மு னை வர். பர் வீன்
சுல்தானா அவர்களும்
இ ன ச க் கு
த மிழி ன ச ச் சு டர்
தி ரு மதி. சுஜி த் ரா
பாலசுப்பிரமண்யம்
அ வ ர் க ஞ ம்
ந பா ட க த் தி ற் கு
பிரசன்னா ராம்குமார்
அவர்களின் தியேட்டர்
- கோ கலைக்குழுவும்
சி ற பு
விருந்தி ன ர் க னா க
வருகை புரிந்திருந்தனர்.
“சொல்லில் உயர்வு
த மிழ்ச் சொல்லே”
என்ற தலைப்பில்
மு னை வர் பர் வீன்
சுல்தானா அவர்கள்



தமிழ் மொழி யின்
பெருமையையும்
மரமைப்பும்
எடுத்துக்காட்டினார்.
பெண் கல்வி யின்
முக்கியத்துவத்தையும்
எடுத்துரத்தார்.
பெண்கள் வாழ்வில்
முன்னேற வேண்டும்
எனவும், சமுதாயத்தில்
சிறந்த அங்கீகாரத்தை
பெற வேண்டும் என
ஊக்கமளிக்கும்
வரை கயில்
உரையாற்றினார்.
“இசைத்தமிழ் நீ செய்த
அரும் சாதனை” என்ற
தலைப்பில் தமிழிசைச்
சுடர் சுசித்ரா
பாலசுப்பிரமணியம்
அவர்கள் பல்வேறு
ராகங்கள் பற்றியும்

2024 'முத்தூட் விவாஹசம்மானம்' நிகழ்வை சென்னையில் நடத்தும் முத்தூட் ஃபைனான்ஸ்

சென்னை, 22 மார்ச் 2024: இந்தியாவின் முன்னணி தங்கக் கடன் வங்கி அல்லாத நிதி நிறுவனமான (என் பி எப் சி) முத்து ட் ஸினபனான்ஸ், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சி எஸ் ஆர் முயற்சியான ‘‘ முத்து ட் வி வாஹ சம்மானம் 2024’’ இன் சென்னை நிகழ்வை மார்ச் 19, 2024 அன்று நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த திட்டம் கணவரை இழந்த தாய்மார்களுக்கு அவர்களின் மகள்களின் திருமணத்திற்காக நிதி உதவியை வழங்கியது, இது மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் அவர்கள் நிதி சீசனமைய குறைக்கிறது.

இந்த முயற்சி
சென்னையில்
தேர்ந்தெடுக்கப்பட்ட 10
பயணாளிகளுக்கு 50,000
ரூபாய் நிதியை வியாக
வழங்கியது.

சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், தேர்வு செய்யப்பட்ட பயனாளி கருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை முத்துாட்சிப்பைனான்ஸ் மண்டலமேலாளர் ஆர். சர்வீஷ் (முதன்மை உரை), மற்றும் ஏ. எம். வி. பிரபாகரராஜா, எம்எஸ்ர, விருக்கம்பாக்கம்,

அகர்சந்த் மாண்மல் ஜெயின் கல்லூரியில் “மறுசுழற்சியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் மீண்டும் மஞ்சப்பை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு” விழா

சென்னை, 22 மார்ச்
 2024: சென்னையில் உள்ள முன்னணிக் கல்வி நிறுவனமான அகர்ச்நத் தமான் மல் ஜெ யின் கல்லூரி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரி யத்துடன் இணைந்து, மறுசூழற்சியில் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தும் "மீன்டும் மஞ்சப்பை" - சுற்றுச் சூழல் விழுப்புணர்வு விழுமாவினை உலகளாவியா மறுசூழற்சி தினமான மார்ச் 18, 2024 அன்று கொண்டாடியது.

அகர்சந்த் மாண்மல்
ஜெயின் கல்லூரி யின்
சுற்றுலா மற்றும் பயண
மேலாண்மைத் துறை
மற்றும் இளைஞர்
சுற்றுலா மன்றம்
ஆகியவை இணைந்து
நடத்தி ய
“மறுசுழற்சியில்
மறுமலர்ச்சியை
எற்படுத்தும் மீண்டும்
மஞ்சப்பை - சுற்றுச்சுக்கமல்

விழிப்புணர்வு” நிகழ்வு,

A photograph showing a large crowd of people participating in a protest or rally. Many individuals are holding up yellow rectangular signs. In the foreground, a white banner is held horizontally, featuring a green globe graphic and the text "Save Our Rivers" and "Jal Jeevan Pravesh". The scene appears to be outdoors on a paved surface.

ம் வுகள் சமூகத்தில்
சற்றுச்சுழல் குறித்த
நெரம்மனையான
எண்ணத்தைத் தயும்
பொறுப்புணர்வையும்
ஏற்படுத்தும் என்று
நாங்கள் நம்புகிறோம்.

இந்த நிகழ்வு
 மறுசுழற்சி மற்றும்
 சுற்று சுகுழல்
 பாதுகாப்புப் பற்றிய
 விழி ப்புணர்வை
 ஏற்படுத்துவது
 மட்டுமல்லாமல்,
 தனி மனி தர்
 ஒவ்வொரு வரும்
 சுற்று சுகுழல்
 பாதுகாப்பில் நிலையான
 நடைமுறைகளைப்
 பின்பற்றவும் உந்துதலாய்
 விளங்கும். தொடர்ந்து,
 அகர்சந்த் மான்மல்
 ஜெயின் கல்லூரி,
 இனி வரும்
 காலங்களிலும்
 சுற்றுச்சுழல் பாதுகாப்பு
 குறித்தத் தாக்கத்தை
 சமுதாயத்தில்
 ஏற்படுத்தவதில்
 முனைப்புடன்
 செயல்பட ஆயத்தமாக
 உள்ளது.

சாம்சங் இந்தியாவில் கேலக்ஸி ஏ55 5ஜி, கேலக்ஸி ஏ35 அறிமுகத்துடன் மிட்-பிரீமியம் பிரிவில் துலைமைத்துவத்தை ஒருங்கிணைக்க உள்ளது

சென்னை, 22 மார்ச்
2024: இந்தியாவின்
மிகப்பெரிய நுகர்வோர்
எலக்ட்ரானிக் ஸ்டீல்
பிராண்டான சாம்சங்,
இன்று கேலக்லி ஏ55
5ஜி மற்றும் கேலக்லி
ஏ 3 5 5 ஜி யை
அற்புதமான
புதுமைகளுடன்
அறிமுகப்படுத்துவதாக
அறிவித்தது. புதிய ஏ

A man in a blue vest and white shirt stands in front of a large Samsung advertisement featuring the Galaxy A55 and A35 5G phones.

அடிப்படையிலான
பாதுகாப்பு அமைப்பு
வன்பொருள் மற்றும்
மென்னெபாருள் தாக்குதல்
எதிராக விரிவான
பாதுகாப்பை பழைங்குகிறது. பின்
குறி யீடுகள்,
கடவுச்சொற்கள் மற்றும்
வடிவங்கள் போன்ற
பூட்டுத் திறைரச்
சான்றுகள் உட்பட,
சாதனத்தில் உள்ள மிக
முக்கியமான தரவைப்
பாதுகாக்கவும் இது
உதவும்.

சிறந்த செயல்திறன்:
 4 என்னம் செயல்முறை
 தொழில்நுட்பத்தில்
 கட்டப்பட்ட
 அனைத்து புதிய
 எக்சினேஸ் 1480 செயலி
 கேலக்ஸி ஏ55 5ஜி ஐ
 இயக்குகிறது, அதே
 நேரத்தில் கேலக்ஸி ஏ35
 5ஜி 5 என் எம்
 செயல்முறை
 தொழில்நுட்பத்தில்
 கட்டமைக்கப்பட்ட
 எக்சினேஸ் 1380
 செயலி சுகு
 மேம்படுத்தப்பட்டுள்ளது.
 இந்த ஆற்றல்
 நிரம்பிய ஃபோன்கள்
 பல என்பியூ, ஜிபியூ
 மற்றும் சிபியூ
 மேம்படுத்தல்களுடன்
 70%+ பெரிய கூவிங்
 செம்பருடன்
 வருகின்றன, இது
 நீங்கள் கேம் அல்லது
 மல்டிடாஸ் க்
 இருந்தாலும் ஒரு
 மென்மையான
 வெளியீட்டை உறுதி
 செய்கிறது.

கேலக்ளி ஏ55 5ஜி
இல் 12 ஜிபி ரேம்
அறி முகத்துடன்
இணைந்து இந்த
அற்புதமான
மேம்பாடுகள்
அனைத்தும், இந்தச்
சாதனத்தைத்
உண்மையிலேயே இந்த
விலைப் பிரிவில் கேம்
சேஞ்சராக மாற்றுகிறது.



முத்தூட், “முத்தூட் கேமரா அம்சங்கள் ஃப் பை னான் ஸ்மற்றும் டெம்பர்-குமுபத்தில், குறிப்பாக ரெசி ஸ்டண்ட் கஷ்ட ந்களை செக்யூரிட்டி தீர்வான் எதிர்கொள்பவர்களுக்கு சாம்சங் நாக்ஸ் வால்ட் திரு மணங்களால் உள்ளிட்ட பல முக்கிய ஏற்படும் நிதி நெருக்கடியை நாங்கள் அம்சங்கள் குறைக்கிறோம். முத்தூட் கொண்டுள்ளது.

விவாதிசமமானம் 2024 “கெலக்ஸி ஏசுமக மேம்பாட்டிற்கான

நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. திருமண விழாக்களுக்கு மிகவும் முக்கியமான நிதி உதவியை வழங்குவதன் மூலம், விதவைத் தாய்மார்களுக்கு உதவி அளிப்பதோடு, அவர்களின் மகள்களின் எதிர்காலத்தை உருவாக்க உதவுகிறோம். இந்த முயற்சியை இந்தியா முழுவதும் உள்ள ஏழு நகரங்கள் பெருமிதம் கொள்கிறோம் மற்றும் இந்த குடும்பங்களின் பிரகாசமான தொடர்பு கூட்டுப்போன்ற நிலையில் இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும். ஸ்மார்ட்போன் சீரில் ஆகும், இது இந்தியாவின் எம்டிசுட்டருகர்வோர் மத்தியில் அதன் அபரிமிதமான பிரபலதைத் தக்காட்டுகிறது. கேலக்ஸி ஏ55 ரஜி & ஏ35 ரஜி இன் வெளியீடு, முதன்மை போன்ற கண்டுபிடிப்புகளை அனைவருக்கும் அனுகூலமாக்கி வழங்க எங்கள் மாற்றுவதற்கான எங்கள் முன்வரிப்பு தொடர்பு ஒரு முறையாக இருக்கிறது.

எதிர்காலத்திற்கு பங்களிக்கிறோம்.''

என்றார். 'முத்தூட்டுவிவாஹசம்மானம்' நிகழ்ச்சி டெல்லி, மங்களஞ்சென்னை, மதுரை, வைத்தராபாத், கொல்கத்தா மற்றும் பெங்களஞ்செடிய 7 நகரங்களில் நடத்தப்படும், இதில் ஏற்கனவே டெல்லி மற்றும் மதுரையில் நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டுள்ளன.

உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. கேலக்ஸி ஏ55 5ஜி & ஏ35 5ஜி ஆனது 5ஜி ஸ்மார்ட்போன் பிரிவு மற்றும் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மிட்பிரீமியம் (ரூ 30,000 - ரூ 50,000) பிரிவில் எங்கள் தலைமையை ஒருங்கிணைக்க உதவும்," என்று சாம்சங் இந்தியாவின் எம்எக்ஸ்

தன்மையில் முதன்மை: கண்டு பிடிப்புகளி ஸ்
முதல் முறையாக, முதன்மை: இந்த புதிய
கேலக்ளி ஏர்க்கு 55 5ஜி ஏ சீ ரி ஸ்
ஆனது உலோக பிரேம் ஸ்மார்ட்டோன்கள் பல
மற்றும் கேலக்சி ஏ35 புதுமையான ஏஜ-
5ஜி மீண்டும் ஒரு மேம்படுத்தப்பட்ட
பிரீ மியம் கேமரா அம்சங்களுடன்
கண்ணாடி யைப் பயனரின் உள்ளடக்க
பெறுகிறது. இந்த விளையாட்டை அடுத்த
ஃபோன்கள் மூன்று கட்டத்திற்கு எடுத்துச்
நவநாகரீகரீக்க செல்கின்றன. இந்த
வண்ணங்களில் அம்சங்களில் கிடைக்கின்றன -
கிடைக்கின்றன - அப்போன்கள் மற்றும் கூடுதலாக
அற்புதமான ஐஸ் நிலம் அழிப்பான் ஆகியவை
மற்றும் அற்புதமான அடங்கும். கேலக்ளி
கடற்படை, மேலும் கூடுதலாக இமேஜ் கிடைக்கின்றன,
அவை ஐபி67 என்கிடப்பட்டுள்ளன, அதாவது 1 மீட்டர்
கூத்தமான தண்ணீரில் 30 நிமிடங்கள் வரை
தாங்கும். அவை தூசி மற்றும் மணலை
எதிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன
.

6 . 6 - இ ன் சு கு ற ற ந் த - ஒ னி
 எப்ஹுச்டி + சூப்பர் பட ங் க ன ள
 மோல்ட் டிஸ்ப்ளே உருவாக்குகிறது.

மற்றும் குறைக்கப்பட்ட முதன்மை நிலை
 பெசல்களுடன் , பாதுகாப்பு: சாம்சங்
 1 2 0 ஹைசிஇசட்டு நாக்ஸ் வாஸ்ட்
 புதுப்பிப்பு விகிதம் செக்யூரிட்டி ஏ-சீரிலில்
 மிகவும் மென்மையான முதன்முறையாக
 செயல்திறனை ஃபிளாக்ஷிப் வெவல்
 வழங்குகிறது. இந்த பாதுகாப்பை அதிக
 ஸ்மார்ட்போன்கள் முன் நபர்களுக்கு
 மற்றும் பின்புறம் அனுகக்கூடியதாக
 கார்னிங் கொரில்லா மாற்றுகிறது .
 திஜூன் வீட்டுஸ்டிடீட்டு டீப்டீட்டு